

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 10(1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான போரதீவுப்பற்று பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசப் பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன, என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுகளற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதாரத் தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டுக்கோவைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்தை ஒத்திருந்தன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(i)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்கள்கள்
(அ) மீளாய்வாண்டின் இறுதிப் பொருள் இருப்பு ரூபா 1,971,455 நிதிக்கூற்றில் சொத்தாக காட்டப்படவில்லை.	எதிர்காலத்தில் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	இது களஞ்சிய இறுதி இருப்புக்கள் சொத்துக்களாக கணக்குகளில் காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 121,469 வட்டி வருமானமாக நிதிக்கூற்றில் காட்டப்படவில்லை.	மேற்படி	நிதிக்கூற்றுக்களில் பெறவேண்டிய வட்டி வருமானமாக காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) ஊழியர் கடன் நிலுவை ரூபா 621,558 நிதிக்கூற்றில் காட்டப்படவில்லை.	மேற்படி	ஆண்டிற்கான அட்டுறுச் வருமானங்கள் நிதிக்கூற்றுக்களில் சொத்தாக வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 59,625,995 ஆன 04 மீதிகளுடன் தொடர்புடைய நிலையான சொத்துப் பதிவேடு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் பதிவேடுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	சொத்துக்களுக் கான சான்றுகளை பெற்று பதிவேடுகளைப் பேண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) 1988 இன் பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாக) விதிகள் இலக்கம் 5(xii) விதி	பணம், களஞ்சியப்பொருட்கள், அரசிறை அறவீடுகள் மற்றும் காசோலைகளில் கையொப்பமிடும் உத்தியோகத்தர்களிடமிருந்து பாதுகாப்பு வைப்புப்பணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	மேற்படி	பிரதேச சபையின் நிதி மற்றும் நிர்வாக விதியின் பிரகாரம், பாதுகாப்பு வைப்புப்பணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 09/2009 மற்றும் அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைக் கடிதம் 03/2017(L)	சபையில் பணியாற்றும் ஊழியர்களில் 28 ஊழியர்கள் தங்களது உள்வருகை மற்றும் வெளிச்செல்லுகையை விரல் அடையாள பதிவு இயந்திரம் மூலம் உறுதிப்படுத்தியிருக்கவில்லை.	மேற்படி	ஊழியர்கள் தங்களது உள்வருகை மற்றும் வெளிச்செல்லுகைகளை விரல் அடையாள பதிவு இயந்திரம் மூலம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 12,762,678 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 11,206,294 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் என்பன

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரியும் வரியும் வாடகை	1,525,000	-	-	-	1,500,000	-	-	-
உத்தரவுப் பத்திரக் கட்டணம் ஏனைய வருமானம்	1,627,600	982,867	1,120,000	753,419	349,700	2,280,752	1,390,200	890,552
	1,298,000	1,581,405	1,581,405	-	1,860,000	1,504,435	1,504,435	-
	36,410,000	13,761,586.	10,640,284	5,027,161	25,375,000	11,925,773	10,019,913	1,905,860
	40,860,600	16,325,858	13,341,689	5,780,580	29,084,700	15,710,960	12,914,548	2,796,412

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) வீதவரி		
2013 ஆகஸ்ட் 30 ஆந் திகதிய 1826 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அபிவிருத்தி அடைந்த கிராமங்களாக 12 கிராம சேவையாளர் பிரிவுகள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அப்பிரதேசங்களிலுள்ள ஆதனங்களை மதிப்பிட்டு வீதவரியினை அறவிடுவதற்கான நடவடிக்கைகள் 10 வருடங்களுக்கு மேலாக ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	பிரதேசங்களிலுள்ள ஆதனங்களை மதிப்பிட்டு விரைவாக வீதவரியினை அறவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

(ஆ) வாடகை

சபையின் பொதுச் சந்தை குத்தகை மேற்படி வழங்கலிருந்து கிடைக்க வேண்டிய குத்தகை வருமானம் ரூபா 172,500 மற்றும் பெரியபோரதீவு,பாலையடிவட்டை பொதுச் சந்தை ஆகியவற்றில் இருந்து கிடைக்க வேண்டிய வாடகை வருமானம் ரூபா 208,919 இனை அறவீடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

குத்தகை நிலுவை, வாடகை நிலுவையினை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்குகள்
(அ) 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 10 இன் பிரகாரம்,சபையினால் 2017 முதல் 2024 ஆம் ஆண்டு வரை வருடாந்த அறிக்கை தகவல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	வருடாந்த அறிக்கைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
(ஆ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 219(1) ஆம் பிரிவின் பிரகாரம், பொது சுகாதார பரிசோதகரால் கட்டிட விண்ணப்பங்களுக்கான வரைபடமானது வரையமுடியாது இதற்கு முரணாக சபையில் பொது சுகாதார பரிசோதகரால் 217 கட்டிட விண்ணப்பங்களுக்கான வரைபடமானது வரையப்பட்டிருந்தன.	மேற்படி	சட்டத்தின் பிரகாரம், ஊழியர்கள் வேலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அக்கறை காட்டுதல் அல்லது நிதி சார் அக்கறை கொண்டிருத்தலாகாது

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்குகள்
சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற 43 கிராம சேவையாளர் பிரிவுகளில் 05 எண்ணிக்கையான பிரிவுகளில் சனசமூக நிலையங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கை சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மேற்படி	சனசமூக நிலையங்களினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 பயன்படுத்தப்படாத சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 1,082,500 மல்டி சொப்பர் இயந்திரம் (Multi Shopper) மற்றும் சுழலும் வடிகட்டி இயந்திரங்களினை (Rotating Strainer) அத்திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளாக சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	இயந்திரத்தினை திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

3.4 செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
உள்ளூராட்சி வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2007 ஜனவரி 23ஆந் திகதி வைப்புச் செய்யப்பட்ட ரூபா 1,183,368 இனை அவ் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு கணக்காய்வு திகதி வரைக்கும் சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	பொதுமக்களின் நலன் கருதிய செயற்திட்டங்களை விரைவு படுத்த வேண்டும்

3.5 ஏனைய அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
சபையின் கட்டத்தின் கூரையில் சூரியபடல மின்சக்தி (Solar Power) நிறுவும் திட்டத்தை செயல்படுத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சபைக்கு 6% தொடக்கம் 18% வரை வருமானம் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இத் திட்டத்தை சபைநிதியை பயன்படுத்தி செய்திருந்தால் சபையினால் முழு வருமானத்தையும் பெற்றிருக்கலாம். எனினும் சபை அந்த வாய்ப்பை இழந்து விட்டது என்பதனை கணக்காய்வில் அவதானிக்க முடிந்தது	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	சபையின் பொது மக்களின் நலன் கருதியும் மற்றும் சட்ட திட்டங்களுக்கு இணங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

3.6 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
முகாமைத்து சேவைகள் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட ஆளணி பட்டியலுக்கமைய 11 வெற்றிடங்களை நிரப்ப சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	ஆளணி வெற்றிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.7 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) பெறுப்பேற்கப்படாத சொத்துக்கள்		
சபைக்கு சொந்தமான 34 வாகனங்களில் 19 வாகனங்கள் வேறு நிறுவனங்களின் பெயரில் காணப்படுகின்றது. இதனை சபையின் பெயருக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	வாகனங்களின் உரிமை மாற்றத்தினை விரைவாக மேற்கொள்ள வேண்டும்
(ஆ) பராமரிப்பு மற்றும் திருத்தங்கள் செய்யப்படாமை		
சபைக்குச் சொந்தமான 06 வாகனங்கள் நீண்ட காலமாக திருத்தம் செய்ய வேண்டியதால் பயன்படுத்தக்கூடிய நிலையில் காணப்படவில்லை. இதனை திருத்தி பயன்படுத்துவதற்கு சபையினால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மேற்படி	இயந்திரங்களை திருத்தி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) சபையின் ஜேசிபி இயந்திரமானது 2023 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனமொன்றிக்கு வாடகைக்கு விடப்பட்டு, அந்நிறுவன சாரதியினால் இயக்கப்படும் போது விபத்திற்குள்ளானது. சாரதி இல்லாமல் இயந்திரத்தினை வாடகைக்கு வழங்கியமை தொடர்பாக, பொறுப்புடைய தரப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், நிதி இழப்பு தொடர்பாக அரசு நிதிப்பிரமாணம் 104(2) இன் பிரகாரம், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மேற்படி	தாபன விதிக்கோவை (தொகுதி II) அத்தியாயம் XLVIII மற்றும் நிதிப்பிரமாணம் 104(2) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) சபையின் எல்லைக்குள் இயங்கி வருகின்ற 09 எண்ணிக்கையான நிறுவனங்களின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	தொழில் நிறுவனங்களின் சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) திண்மக்கழிவினை சேகரிக்கும் நிலையமானது, 2021 ஆம் ஆண்டில் PSDG செயற்திட்டத்தின் கீழ் ரூபா 456,350 செலவில் விவேகானந்தபுரத்தில் அமைக்கப்பட்டிருந்தும் மீளாய்வாண்டு இறுதிவரை கழிவுகள் சேகரிக்கப்பட்டிருக்கவில்லை.	மேற்படி	சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்